

குறைந்த வருமானம் பெறுகின்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.

வங்கியின் நோக்கங்களைப் பின்பற்றி, நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவுகள் பிரிவின் அபிவிருத்தியின் பொருட்டு, அந்த தொழில் முனைவாளர்களின் உற்பத்திகள், சேவைகள் மற்றும் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளை மேம்படுத்தி, வியாபார நிலையை உயர்த்துவதற்காக, நியாயமான வட்டி வீதத்தின் கீழ் முதலீடுகள் மற்றும் செயற்பாட்டு மூலதன தேவைகளுக்காக நிதியங்களை வழங்கும் நோக்கத்தில் இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விசேட பயன்கள்

- போட்டி ரீதியான வட்டி வீதம்
- எளிதான பிணைப்பொறுப்பு
- ஆகக் குறைந்த பத்திரங்கள்
- தளர்வான நிபந்தனைகள்: தேவைப்பட்டால் மூலத் தொகைக்காக கடன் சலுகை காலவரையறையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்.

தகுதி

- இலங்கைக்குள் செயற்படுகின்ற வர்த்தக ரீதியாக சாத்தியமுள்ள மற்றும் இலாபங்கீட்டைக் கொண்டுள்ள வியாபாரங்களுக்காக இந்தக் கடன் வசதியை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்.
- ரூ.மில்.25.0இற்கு குறைந்த வருடாந்த விற்பனையைக் கொண்டுள்ள வியாபாரம் உரித்தான விண்ணப்பதாரர்கள் இந்தக் கடன் திட்டத்திற்கு தகைமை பெறுகின்றனர்.
- விண்ணப்பதாரர் 65 வயதுக்கு மேற்படலாகாது. அத்துடன், 65 வயது பூர்த்தியடைவதற்கு முன்னர் குறித்த கடன் வசதியை முழுமையாகச் செலுத்தி முடிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் எந்தவொரு நிதி நிறுவனத்திலும் கடனை மீள்செலுத்தத் தவறியவராக இருத்தலாகாது.
- ரூ.மில்.1.0இற்கு மேற்பட்ட கடன் தொகைக்காக கடன் விண்ணப்பதாரர் வியாபார பதிவு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் தொகையின் அளவு

ரூ.மில்.5.0

- வாடிக்கையாளரின் கடன் தேவை, பங்களிப்பு, நோக்கம், மீளச் செலுத்தும் ஆற்றல் மற்றும் கடன் பெறுவதற்கு உள்ள தகைமை என்பவற்றின் மீது கடன் தொகையின் அளவு தங்கியிருக்கின்றது.

வட்டி விகிதம்

- மக்கள் வங்கியின் இணையத்தளத்திற்குள் - www.peoplesbank.lk பிரவேசித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மீளச் செலுத்தும் காலம்

முதலீட்டுக் கடன்

ஆகக் கூடிய 03 மாத சலுகைக் காலம் (தேவைப்பட்டால்) உட்பட ஆகக் கூடிய மீளச் செலுத்தும் காலம் 05 வருடங்களாகும். (சலுகைக் காலத்தில் மாதாந்தம் வட்டி செலுத்த வேண்டும்).

செயற்பாட்டு மூலதன கடன்

ஆகக் கூடிய மீளச் செலுத்தும் காலம் 03 வருடங்களாகும், சலுகைக் காலம் வழங்கப்பட மாட்டாது.

கட்டணம், தரகு, வட்டி போன்றவை

- நிலையான அல்லது மாறுபடும் வட்டி வீதம்
- நிலுவை தவணைப் பணத்திற்கான அபராத வட்டி
- நிலையான கடன் செயலாக்க கட்டணம்
- ஏற்றுக்கொள்ளப்பட்ட முற்கூட்டியே செலுத்தி தீர்க்கும் கட்டணம்
- மதிப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- சட்ட கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- அரசு முத்திரைக் கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- காப்புறுதி தவணைப்பணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)

விண்ணப்ப அளவுகோல்

- வியாபாரத்தின் கடந்த 06 மாதங்களுக்கு உரிய விற்பனை மற்றும் கொள்வனவு விபரங்கள் அல்லது திட்டமுன்மொழிவின் பிரதி ஒன்றுடன் அருகில் அமைந்துள்ள கிளைக்கு விஜயம் செய்ய அல்லது தொடர்புகொள்ள முடியும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

- தற்போதைய வியாபார செயல்திறன் மற்றும் நிதி மதிப்பீட்டுக்கு உட்பட்டு கடன் வசதி கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- விண்ணப்பதாரர் மொத்த கருத்திட்ட செலவில் 25%னை கடன் அல்லாத தோற்றுவாய் மூலம் கருத்திட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
- நிதி வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய பிணைப்பொறுப்புகளை வழங்குவது, பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
- கடன் வசதியின் அளவை பொருட்படுத்தாமல் உள்ளக பிணைப்புகள் மற்றும் கொடுகடன் தகவல் பணியக பிணைப்பு (CRIB) என்பவை பரிசீலிக்கப்படும்.
- கடன் வசதிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை நடப்பு காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுக்கு உள்ளாகும். ஆகவே, புதிய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை பற்றி அறிந்துகொள்ளுவதற்காக அருகில் உள்ள கிளையுடன் தொடர்புகொள்ள முடியும்.

முறைப்பாடுகளைக் கையாளும் நடவடிக்கைமுறை

- வாடிக்கையாளர்கள் info@peoplesbank.lk ஊடாக முறைப்பாடுகளை எமக்கு அனுப்ப முடியும்.
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகத்திற்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க முடியும்.
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றிற்கு அழைப்பை ஏற்படுத்தி/விஜயம் செய்து முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு

- www.peoplesbank.lk இற்கு பிரவேசிக்கவும்
- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் - 0112481481